



3. நாளாந்த வாழ்க்கையில் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதனால் ஏற்படும் பயன்கள் 5 தருக.

-----  
-----  
-----  
-----  
-----

4. ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணுவதை வாழ்க்கையில் பழக்கமாக்கிக் கொள்ள உதவுவது யாவை?

-----  
-----  
-----  
-----  
-----  
-----

5. வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் 5 தருக.

-----  
-----  
-----  
-----  
-----

6. மனிதனால் ஆக்கப்பட்ட பொருட்கள் 5 தருக.

-----  
-----  
-----  
-----  
-----

7. எமது தேவைகளைக் பூர்த்தி செய்வதற்குப் பயன்படும் அரிதான கனிய வளங்கள் 5 தருக.

-----  
-----  
-----  
-----  
-----

8. வளங்களின் வீண் விரயத்தை தவிர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகள் 5 தருக.

---

---

---

---

---

9. கௌரவமான மொழியில் உரையாடும் சந்தர்ப்பங்கள் 5 தருக.

---

---

---

---

---

10. சமூகமொன்றினால் ஏற்றுக்கொள்ளப்படாத செயற்பாடுகள் 5 தருக.

---

---

---

---

---

11. எமது நாட்டின் தேசிய உற்பத்திகள் 5 தருக.

---

---

---

---

---

12. ஒரு சிறந்த பிரசை என்றவகையில் சூழலைப் பாதுகாக்க பங்களிப்பச் செய்யக்குடிய வழிகள் 5 தருக.

---

---

---

---

---